

கீழே

உள்ளது

BSTTW

குழந்தைகள்

மற்றும்

குடும்பத்தின்

தீப்பாதுகாப்

புப் பட்டியல்

(BFFSC).



இதில் பல கேள்விகள் உள்ளன. தீ விபத்தின் போது, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் என்னென்ன செய்ய வேண்டும், மற்றும் செய்யக்கூடாது என்பதை அறிய இது உதவும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் உட்கார்ந்து, இதில் உள்ள ஒவ்வொரு கேள்வியையும் படித்து, அதற்கு பதில் அளிக்க வேண்டும். பிறகு, ஏதேனும் கேள்விகளுக்கு 'இல்லை' என்று விடை அளித்திருக்கிறீர்களா என்று பார்க்க வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால், உங்கள் பெற்றோருடன் அதைப் பற்றிப் பேசி, அதற்கான சரியான பதில் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இப்படி உங்கள் பெற்றோர், மற்றும் சகோதர சகோதரிகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், உங்கள் வீட்டை நீங்கள் தீ விபத்து நேராமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.



© Burn Survivors Throughout The World,
Inc.

*Burn Survivors Throughout
The World, Inc.*

குழந்தைகள் மற்றும் குடும்பத்தின்
தீப்பாதுகாப்புப் பட்டியல்



650 N Beneva Road #305
Sarasota, Florida 34232
(941) 364-8457
1-800-503-8058

info@burnsurvivorsttw.org
www.burnsurvivorsttw.org

BSTTW தீப்பாதுகாப்புப் பட்டியல்

1. உங்கள் வீட்டின் ஒவ்வொரு தளத்திலும் புகையைக் கண்டறியும் கருவி உள்ளதா?
2. உங்கள் வீட்டின் ஒவ்வொரு தளத்திலும், குறைந்தபட்சம் 1 தீயணைப்புப் பெட்டியாவது உள்ளதா?
3. உங்கள் வீட்டில் கேரேஜ் இருந்தால், அங்கு தீயணைப்புப் பெட்டி உள்ளதா?
4. உங்கள் வீட்டின் மேல் தளத்தில் 'கார்பன் மோனாக்சைட்' -ஐக் கண்டறியும் கருவி உள்ளதா?
5. உங்களது பெற்றோர், புகையைக் கண்டறியும் கருவியில் உள்ள பாட்டரிகளை மாதம் ஒரு முறை சரி பார்க்கிறார்களா?
6. உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு மின் இணைப்பு துவாரங்களிலும், அதிகபட்சம் இரண்டு பிளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன என்று உறுதியாகக் கூற முடியுமா?

--- இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் முன்னர், உங்கள் வீட்டின் ஒவ்வொரு மின் இணைப்பு துவாரத்தையும் சரி பாருங்கள்.

7. கணப்பிற்கு ஒரு திரையும், மெழுகுவத்திகளுக்கு பொருத்தி வைக்கும் ஸ்டாண்டுகளும் உள்ளனவா?
8. மின் வயர்கள் கம்பளத்தினால் மூடப்பட்டோ, அல்லது சுவற்றில் ஒட்டப்பட்டோ உள்ளனவா?

--- இது மின் வயர்களைப் பழுதாக்கக் கூடும்.

9. உங்களது மின்சாதனங்களின் வயர்கள் இற்றுப் போகாமல், நல்ல நிலையில் உள்ளனவா?
--- இது மிகவும் முக்கியம், ஏனெனில் இற்றுப் போன மின் வயர்களினால் தீஅபாயம் அதிகம்.

10. உங்களது வீட்டில் கணப்பு உள்ளதா?

11. 10-வது கேள்விக்கு பதில் 'ஆம்' என்றால், கணப்பிற்கு திரை உள்ளதா?

12. தீக்குச்சிகள் மற்றும் லைட்டர்கள், சிறு குழந்தைகளுக்கு எட்டாத வகையில் வைக்கப்பட்டு உள்ளனவா?

13. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய திரவங்கள், இறுக்கமாக மூடப்பட்ட குப்பிகளில் வைக்கப்பட்டு உள்ளனவா?

14. பெட்ரோல் அடங்கிய குப்பிகள் வீட்டின் வெளியே வைக்கப்பட்டு உள்ளனவா?

15. செய்தித்தாள்களையும் எண்ணையடைந்த பழைய துணிகளையும் சரியான முறையில் நீக்குகிறீர்களா?

**BSTTW தீப்பாதுகாப்புப் பட்டியல்
(தொடர்ச்சி)**

16. உங்களது சமையலறையில் உள்ள துணிகள், மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், அடுப்பை விட்டு சற்று தொலைவான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவா?
17. சமையல் செய்யும் போது உங்கள் பெற்றோர் அங்கேயே நிற்கிறார்களா?
18. உங்கள் சமையலறையில் தீயணைப்புப் பெட்டி பொருத்தப்பட்டுள்ளதா?
19. உங்கள் பெற்றோர் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது, நீங்கள் அங்கு சென்று விளையாடினால், அதற்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவிப்பார்களா?
20. உங்கள் வீட்டில் படுக்கை அறையைத் தவிர, வேறு இடங்களில் புகையைக் கண்டறியும் கருவி உள்ளதா?
21. தண்ணீர் ஹீட்டரைச் சுற்றியுள்ள பகுதி சுத்தமாக உள்ளதா?
22. உங்கள் வீட்டின் அடித்தளம், கேரேஜ், பரண் ஆகிய இடங்கள் அடிக்கடி சுத்தப் படுத்தப் படுகின்றனவா?
23. உங்கள் வீட்டிலுள்ள யாராவது புகை பிடித்தால், அவர்கள் ஆஷ்டிரேயை (சாம்பல் போடுவதற்கான கிண்ணம்) பயன்படுத்துகிறார்களா?
24. உங்கள் வீட்டிலுள்ள யாராவது புகை பிடித்தால், அவர்கள் படுக்கையில் அமர்ந்தபடி புகைக்கிறார்களா?
25. உங்கள் வீட்டிலுள்ள யாராவது புகை பிடித்தால், அவர்கள் சிகரட்டை மறக்காமல் அணைக்கிறார்களா? --- இவற்றை சரியான முறையில் அணைக்காமல் இருந்தால், அது தீ விபத்துக்கு வழி வகுக்கும். இதற்கு பாதுகாப்பான ஒரே வழி ஆஷ்டிரேயைப் பயன்படுத்துவது தான்.
26. Stop, Drop, and Roll எனப்படும் நின்று, கீழே படுத்துக் கொண்டு உருளும் பயிற்சியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்பயிற்சியைச் செய்கிறீர்களா?
27. வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால், தப்பித்து வெளியே செல்வதற்கான திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா?
28. திட்டம் ஏதேனும் இருந்தால், நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் அதற்கான பயிற்சியை மாதம் ஒரு முறையாவது மேற்கொள்கிறீர்களா?
29. தீ விபத்தின் போது உதவி கோருவதற்கான தொலைபேசி எண்களை உங்களது தொலைபேசியின் மீது ஒட்டி வைத்திருக்கிறீர்களா?